

# Col

## Chapter 4

Tamil Interlinear

Reference: Tamil Indian Revised Version (IRV)

- 1 Οἱ κῦριοι, τὸ δίκαιον καὶ τὴν ἰσότητα τοῖς  
-ஆகிய எஜமானர்களே -ஆகிய நீதியை மற்றும் -ஆகிய சமத்துவத்தை -ஆகிய  
[G3588](#) [G2962](#) [G3588](#) [G1342](#) [G2532](#) [G3588](#) [G2471](#) [G3588](#)
- δοῦλον ἀδικημάτων παρέχουσα, εἰδότες ὅτι καὶ ἔμελλεν εἶπε  
அடிமைகளுக்கு கொடுங்கள் அறிந்து என்று மேலும் நீங்களும் கொண்டிருக்கிறீர்கள்  
[G1401](#) [G3930](#) [G1492](#) [G3754](#) [G2532](#) [G4771](#) [G2192](#)
- Κύριον ἐν ὀνόματι.  
ஆண்டவரை -இல் பரலோகத்தில்  
[G2962](#) [G1722](#) [G3772](#)

எஜமான்களே, உங்களுக்கும் பரலோகத்தில் எஜமான் இருக்கிறாரென்று அறிந்து, வேலைக்காரர்களுக்கு நீதியும் செம்மையுமானதைச் செய்யுங்கள்.

- 2 Τῇ προσευχῇ προσκαρτερεῖτε, ὑπομονοῦντες ἐν αὐτῇ ἐν  
-இல் ஜெபத்தில் நிலைத்திருங்கள் விழிப்பாக-இருந்து -இல் அதில் -இல்  
[G3588](#) [G4335](#) [G4342](#) [G1127](#) [G1722](#) [G0846](#) [G1722](#)
- ἐνχαριστία;  
நன்றி-செலுத்தலுடன்  
[G2169](#)

இடைவிடாமல் ஜெபப்பண்ணுங்கள், நன்றியுள்ள இருதயத்தோடு ஜெபத்தில் விழித்திருங்கள்.

- 3 προσευχομένοι ἅμα καὶ παρὶ ἡμῶν, ἵνα ὁ Θεὸς  
ஜெபித்து ஒரே-சமயத்தில் மேலும் -குறித்து நம்முடைய -ஆக -ஆகிய தேவன்  
[G4336](#) [G0260](#) [G2532](#) [G4012](#) [G1473](#) [G2443](#) [G3588](#) [G2316](#)
- ἀνοίξῃ ἡμῖν θύραν τοῦ λόγου, λαλήσαι τὸ μυστήριον  
திறப்பார் நமக்கு கதவை -உடைய வார்த்தையின் பேச -ஆகிய இரகசியத்தை  
[G0455](#) [G1473](#) [G2374](#) [G3588](#) [G3056](#) [G2980](#) [G3588](#) [G3466](#)
- τοῦ Χριστοῦ, δι' ὃ καὶ δέδωκα,  
-உடைய கிறிஸ்து-வின் -நிமித்தமாக எதற்காக மேலும் கட்டப்பட்டிருக்கிறேன்  
[G3588](#) [G5547](#) [G1223](#) [G3739](#) [G2532](#) [G1210](#)

கிறிஸ்துவினுடைய இரகசியத்தினிமித்தம் கட்டப்பட்டிருக்கிற நான் அந்த இரகசியத்தைக்குறித்துப் பேசவேண்டிய பிரகாரமாகப் பேசி, அதை வெளிப்படுத்துவதற்கு,

- 4 ἵνα φανερωσάμεθα αὐτὸ, ὃς ἐστὶν μετὰ λαλήσαι.  
-ஆக வெளிப்படுத்துவேன் அதை எப்படியோ வேண்டியது நான் பேச  
[G2443](#) [G5319](#) [G0846](#) [G5613](#) [G1163](#) [G1473](#) [G2980](#)

தேவவார்த்தை செல்லும்படியான வாசலை தேவன் திறந்தருளும்படி எங்களுக்காகவும் வேண்டிக்கொள்ளுங்கள்.

- 5 Ἐν σοφίᾳ, περιπατεῖτε παρὸς τοὺς ἔξω, τὸν  
-இல் ஞானத்தில் நடங்கள் -நோக்கி -ஆகிய வெளியிலிருக்கிறவர்களை -ஆகிய  
[G1722](#) [G4678](#) [G4043](#) [G4314](#) [G3588](#) [G1854](#) [G3588](#)
- καρπὸν εἰσαγορεύοντες.  
காலத்தை பயன்படுத்தி  
[G2540](#) [G1805](#)

அவிசுவாசிகளுக்கு முன்பாக ஞானமாக நடந்து, காலத்தைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

6	ὁ	λόγος	ἔμῳν	πάντοτε	ἐν	χόρῳτι,	ἄλατι
	-ஆகிய	வார்த்தை	உங்களுடைய	எப்பொழுதும்	-இல்	கிருபையில்	உப்பினால்
	<a href="#">G3588</a>	<a href="#">G3056</a>	<a href="#">G4771</a>	<a href="#">G3842</a>	<a href="#">G1722</a>	<a href="#">G5485</a>	<a href="#">G0217</a>
	ἡρτυμένονος,	ἐδέξαται	παῶς	οἷ	ἔμῳς	ἐν	
	ருசி-கொடுக்கப்பட்டது	அறிய	எப்படி	வேண்டியது	உங்களுக்கு	ஒவ்வொருவருக்கும்	
	<a href="#">G0741</a>	<a href="#">G1492</a>	<a href="#">G4459</a>	<a href="#">G1163</a>	<a href="#">G4771</a>	<a href="#">G1520</a>	
	ἐκῶστω	ἀποκρίνεσθαι.					
	அவனவனுக்கு	மறுமொழி-கொடுக்க					
	<a href="#">G1538</a>	<a href="#">G0611</a>					

அவனவனுக்கு எவ்வாறு பதில்சொல்லவேண்டுமென்று நீங்கள் அறியும்படிக்கு, உங்களுடைய வசனம் எப்பொழுதும் கிருபை பொருந்தினதாகவும் உப்பினால் சாரமேறினதாகவும் இருப்பதாக.

7	Τὰ	κατ'	ἐμὲ	πάντα,	γυναιρῶσε	ἔμῳν	Τυχικὸς,
	-ஆகிய	-குறித்து	என்னை	எல்லாவற்றையும்	அறிவிப்பான்	உங்களுக்கு	துக்கிக்கு
	<a href="#">G3588</a>	<a href="#">G2596</a>	<a href="#">G1473</a>	<a href="#">G3956</a>	<a href="#">G1107</a>	<a href="#">G4771</a>	<a href="#">G5190</a>
	ὁ	ἀγαπητὸς	ἀδέλφους,	καὶ	παισῶς	δι᾿ἀκονοῦ,	καὶ
	-ஆகிய	பிரியமான	சகோதரன்	மற்றும்	உண்மையுள்ள	ஊழியக்காரன்	மற்றும்
	<a href="#">G3588</a>	<a href="#">G0027</a>	<a href="#">G0080</a>	<a href="#">G2532</a>	<a href="#">G4103</a>	<a href="#">G1249</a>	<a href="#">G2532</a>
	σύνδουλος	ἐν	Κυρίῳ;				
	உடன்-வேலைக்காரன்	-இல்	ஆண்டவரில்				
	<a href="#">G4889</a>	<a href="#">G1722</a>	<a href="#">G2962</a>				

பிரியமான சகோதரனும், உண்மையுள்ள ஊழியக்காரனும், கர்த்தருக்குள் எனக்கு உடன் வேலையாளுமாக இருக்கிற தீகிக்கு என்பவன் என் செய்திகளையெல்லாம் உங்களுக்கு அறிவிப்பான்.

8	ὁ	ἔπεμψα	παρὸς	ἔμῳς	εἰς	αὐτὸ	τοῦτο,	ἵνα	γνώτε
	யாரை	அனுப்பினேன்	-நோக்கி	உங்களை	-நோக்கி	அதே	இந்த	-ஆக	அறிவீர்கள்
	<a href="#">G3739</a>	<a href="#">G3992</a>	<a href="#">G4314</a>	<a href="#">G4771</a>	<a href="#">G1519</a>	<a href="#">G0846</a>	<a href="#">G3778</a>	<a href="#">G2443</a>	<a href="#">G1097</a>
	τὰ	περὶ	ἡμῶν,	καὶ	παρακαλέσῃ	τὰς	καρδίας		
	-ஆகிய	-குறித்து	நம்முடைய	மற்றும்	ஆறுதல்-கொடுப்பார்	-ஆகிய	இருதயங்களை		
	<a href="#">G3588</a>	<a href="#">G4012</a>	<a href="#">G1473</a>	<a href="#">G2532</a>	<a href="#">G3870</a>	<a href="#">G3588</a>	<a href="#">G2588</a>		
	ἔμῳν;								
	உங்களுடைய								
	<a href="#">G4771</a>								

உங்களுடைய செய்திகளை அறியவும், உங்களுடைய இருதயங்களைத் தேற்றவும்,

9	σὺν	Ὁνησίμῳ,	τῷ	παισῷ	καὶ	ἀγαπητῷ	ἀδέλφῳ,	ὄς
	-உடன்	ஒனேசிமு-வுடன்	-ஆகிய	உண்மையுள்ள	மற்றும்	பிரியமான	சகோதரன்	யார்
	<a href="#">G4862</a>	<a href="#">G3682</a>	<a href="#">G3588</a>	<a href="#">G4103</a>	<a href="#">G2532</a>	<a href="#">G0027</a>	<a href="#">G0080</a>	<a href="#">G3739</a>
	ἐστὶν	ἐξ	ἔμῳν.	πάντα		ἔμῳν		
	இருக்கிறான்	-இலிருந்து	உங்களிடமிருந்து	எல்லாவற்றையும்		உங்களுக்கு		
	<a href="#">G1510</a>	<a href="#">G1537</a>	<a href="#">G4771</a>	<a href="#">G3956</a>		<a href="#">G4771</a>		
	γυναιρῶσιν	τὰ	ῥῶδε.					
	அறிவிப்பார்கள்	-ஆகிய	இங்கேயுள்ளவைகளை					
	<a href="#">G1107</a>	<a href="#">G3588</a>	<a href="#">G5602</a>					

அவனையும், உங்களில் ஒருவனாக இருக்கிற உண்மையும் பிரியமும் உள்ள சகோதரனாகிய ஒனேசிமு என்பவனையும், உங்களிடம் அனுப்பியிருக்கிறேன்; அவர்கள் இந்த இடத்துச் செய்திகளையெல்லாம் உங்களுக்கு அறிவிப்பார்கள்.

10	Ἀσάζεται வாழ்த்துகள்-சொல்கிறான் <a href="#">G0782</a>	ἄμαρ, உங்களை <a href="#">G4771</a>	Ἀρίσταρχος அரிஸ்தார்க்கு <a href="#">G0708</a>	ὁ -ஆகிய <a href="#">G3588</a>	συναιχμαάλωτος உடன்-சிறையாளி <a href="#">G4869</a>		
	μου, என்னுடைய <a href="#">G1473</a>	καὶ மற்றும் <a href="#">G2532</a>	Μάρκος, மாற்கு <a href="#">G3138</a>	ὁ -ஆகிய <a href="#">G3588</a>	ἀνεψιός அக்காவ்-மகனாகிய <a href="#">G0431</a>	Βαρνάβα, பர்னபாவின் <a href="#">G0921</a>	περὶ -குறித்து <a href="#">G4012</a>
	οὗ யாரை <a href="#">G3739</a>	ἐλάβετε பெற்றீர்கள் <a href="#">G2983</a>	ἐντολάς; கட்டளைகளை <a href="#">G1785</a>	ἐὰν -ஆனால் <a href="#">G1437</a>	ἔλθῃ வந்தால் <a href="#">G2064</a>	παρὸς -நோக்கி <a href="#">G4314</a>	ἄμαρ, உங்களை <a href="#">G4771</a>
	δέξασθε ஏற்றுக்கொள்ளுங்கள் <a href="#">G1209</a>	αὐτόν, அவனை <a href="#">G0846</a>					

என்னோடு கூடக் காவலில் இருக்கிற அரிஸ்தார்க்கும், பர்னபாவிற்கு நெருங்கிய உறவினரான மாற்கும் வாழ்த்துதல் சொல்லுகிறார்கள். மாற்குவைக் குறித்து உத்தரவுபெற்றீர்களே; இவன் உங்களிடம் வந்தால் இவனை அங்கீகரித்துக்கொள்ளுங்கள்.

11	καὶ மற்றும் <a href="#">G2532</a>	Ἰησοῦς இயேசு <a href="#">G2424</a>	ὁ -ஆகிய <a href="#">G3588</a>	λεγόμενος அழைக்கப்படுகிற <a href="#">G3004</a>	Ἰούστος, யூஸ்து <a href="#">G2459</a>	οἱ -ஆகிய <a href="#">G3588</a>	ὄντες இருக்கிற <a href="#">G1510</a>	ἐκ -இலிருந்து <a href="#">G1537</a>
	περιτομῆς விருத்தசேதனத்திலிருந்து <a href="#">G4061</a>	οὗτοι இவர்கள் <a href="#">G3778</a>	μόνοι மாத்திரமே <a href="#">G3441</a>	συνεργοὶ உடன்-வேலைக்காரர்கள் <a href="#">G4904</a>	εἰς -நோக்கி <a href="#">G1519</a>	τῆν -ஆகிய <a href="#">G3588</a>		
	βασιλείαν ராஜ்யத்திற்கு <a href="#">G0932</a>	τοῦ -உடைய <a href="#">G3588</a>	Θεοῦ, தேவனுடைய <a href="#">G2316</a>	οἵτινες யார் <a href="#">G3748</a>	ἐγενήθησαν ஆனார்கள் <a href="#">G1096</a>	μοι எனக்கு <a href="#">G1473</a>	παρηγορία. ஆறுதல் <a href="#">G3931</a>	

யூஸ்து என்னப்பட்ட இயேசுவும் வாழ்த்துதல் சொல்லுகிறான். விருத்தசேதனம் உள்ளவர்களில் இவர்கள்மட்டும் தேவனுடைய ராஜ்யத்திற்காக என் உடன்வேலையாட்களாக இருந்து, எனக்கு ஆறுதல் செய்துவந்தார்கள்.

12	ἀσάζεται வாழ்த்துகள்-சொல்கிறான் <a href="#">G0782</a>	ἄμαρ, உங்களை <a href="#">G4771</a>	Ἐπαφρόδης எப்பாப்பிரா <a href="#">G1889</a>	ὁ -ஆகிய <a href="#">G3588</a>	ἐξ -இலிருந்து <a href="#">G1537</a>	ἄμαρ, உங்களிடமிருந்து <a href="#">G4771</a>	
	δοῦλος அடிமையானவன் <a href="#">G1401</a>	Χριστοῦ கிறிஸ்து-வின் <a href="#">G5547</a>	Ἰησοῦ, இயேசு-வின் <a href="#">G2424</a>	πάντοτε எப்பொழுதும் <a href="#">G3842</a>	ἀγωνιζόμενος போராடி <a href="#">G0075</a>	ὑπὲρ -சார்பாக <a href="#">G5228</a>	
	ἄμαρ உங்களுக்காக <a href="#">G4771</a>	ἐν -இல் <a href="#">G1722</a>	ταῖς -ஆகிய <a href="#">G3588</a>	προσευχαῖς, ஜெபங்களில் <a href="#">G4335</a>	ἵνα -ஆக <a href="#">G2443</a>	σταθῆτε நிற்பீர்கள் <a href="#">G2476</a>	τέλειοι நிறைவானவர்களாக <a href="#">G5046</a>
	καὶ மற்றும் <a href="#">G2532</a>	παλιηροφωμένοι நிறைவான-உறுதியுள்ளவர்களாக <a href="#">G4135</a>	ἐν -இல் <a href="#">G1722</a>	παντί எல்லா <a href="#">G3956</a>	θελήματι சித்தத்தில் <a href="#">G2307</a>	τοῦ -உடைய <a href="#">G3588</a>	
		Θεοῦ. தேவனுடைய <a href="#">G2316</a>					

எப்பாப்பிராவும் உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறான்; உங்களைச் சேர்ந்தவனும் கிறிஸ்துவின் ஊழியக்காரனுமாகிய இவன், நீங்கள் தேவனுக்குச் சித்தமானவைகள் எல்லாவற்றிலும் தேறினவர்களாகவும் பூரண நிச்சயமுள்ளவர்களாகவும் நிலைநிற்கவேண்டுமென்று, தன் ஜெபங்களில் உங்களுக்காக எப்பொழுதும் போராடுகிறான்.

13 μαρτυρῶ σαட்சி-சொல்கிறேன் ὑὰρ ஏனெனில் ἀντὶ, அவனுக்கு ὅτι என்று ἔχει கொண்டிருக்கிறான் πᾶσιν மிகுந்த [G3140](#) [G1063](#) [G0846](#) [G3754](#) [G2192](#) [G4183](#)

πᾶσον வருத்தத்தை πᾶρ -சார்பாக πῦν, உங்களுக்காகவும் καὶ மற்றும் τῶν -உடைய ἐν -இல் [G4192](#) [G5228](#) [G4771](#) [G2532](#) [G3588](#) [G1722](#)

Λαοδικεῖα, லவோதிகேயாவிலுள்ளவர்களுக்காகவும் καὶ மற்றும் τῶν -உடைய ἐν -இல் Ἱερα- இயேரா- [G2993](#) [G2532](#) [G3588](#) [G1722](#) [G2413](#)

πᾶλει. போலியிலுள்ளவர்களுக்காகவும் [G4172](#)

இவன் உங்களுக்காகவும், லவோதிகேயருக்காகவும், எராப்போலியருக்காகவும், மிகுந்த விழிப்புள்ளவனாக இருக்கிறான் என்பதற்கு நான் சாட்சியாக இருக்கிறேன்.

14 ἀσαδέστα வாழ்த்துகள்-சொல்கிறான் πῦν, உங்களை Λουκᾶς, லூக்கா ὁ -ஆகிய ἱατρος வைத்தியன் ὁ -ஆகிய [G0782](#) [G4771](#) [G3065](#) [G3588](#) [G2395](#) [G3588](#)

ἀναητὸς, பிரியமானவன் καὶ மற்றும் Δημᾶς, தேமா [G0027](#) [G2532](#) [G1214](#)

பிரியமான மருத்துவனாகிய லூக்காவும், தேமாவும், உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள்.

15 Ἀσαάσασθε வாழ்த்துகள்-சொல்லுங்கள் τοὺς -ஆகிய ἐν -இல் Λαοδικεῖα லவோதிகேயாவிலுள்ள ἄδελφοὺς, சகோதரர்களுக்கும் [G0782](#) [G3588](#) [G1722](#) [G2993](#) [G0080](#)

καὶ மற்றும் Νύμφαν, நும்பாவுக்கும் καὶ மற்றும் τῆν -ஆகிய κατ' -படி οἶκον வீட்டில் ἀπ'αὐτοῦ அவருடைய ἐκκλησίαν. சபைக்கும் [G2532](#) [G3564](#) [G2532](#) [G3588](#) [G2596](#) [G3624](#) [G0846](#) [G1577](#)

லவோதிகேயாவிலிருக்கிற சகோதரர்களையும், நிம்பாவையும், அவன் வீட்டில் கூடுகிற சபையையும் வாழ்த்துங்கள்.

16 καὶ மற்றும் ὄταν எப்பொழுது ἀναγγωσθῆ வாசிக்கப்படுவது παρ' -இடமிருந்து πῦν உங்களிடம் ἡ -ஆகிய ἑπιστολή, நிருபம் [G2532](#) [G3752](#) [G0314](#) [G3844](#) [G4771](#) [G3588](#) [G1992](#)

παρήσατε செய்யுங்கள் ἵνα -ஆக καὶ மேலும் ἐν -இல் τῆν -ஆகிய Λαοδικεῶν லவோதிகேயருடைய ἐκκλησίαν, சபையில் [G4160](#) [G2443](#) [G2532](#) [G1722](#) [G3588](#) [G2994](#) [G1577](#)

ἀναγγωσθῆ, வாசிக்கப்படுவது καὶ மற்றும் τῆν -ஆகிய ἐκ -இலிருந்து Λαοδικεῖα, லவோதிகேயாவிலிருந்து ἵνα -ஆக καὶ மேலும் [G0314](#) [G2532](#) [G3588](#) [G1537](#) [G2993](#) [G2443](#) [G2532](#)

πῦν, நீங்களும் ἀναγγωσθε. வாசியுங்கள் [G4771](#) [G0314](#)

இந்தக் கடிதம் உங்களிடம் வாசிக்கப்பட்டபின்பு இது லவோதிகேயா சபையிலும் வாசிக்கப்படும்படி செய்யுங்கள்; லவோதிகேயாவிலிருந்து வரும் கடிதத்தை நீங்களும் வாசியுங்கள்.

17 καὶ εἶπατε Ἀρχίπαυ, Βλέπε τὴν διακονίαν ἣν παρέλαβες  
 மற்றும் சொல்லுங்கள் அர்க்கிப்புவுக்கு பார் -ஆகிய ஊழியத்தை எதை பெற்றீர்கள்  
[G2532](#) [G3004](#) [G0751](#) [G0991](#) [G3588](#) [G1248](#) [G3739](#) [G3880](#)

ἐν Κυρίῳ, ἵνα αὐτὴν πληροῖς.  
 -இல் ஆண்டவரில் -ஆக அதை நிறைவேற்றுவிர்களாக  
[G1722](#) [G2962](#) [G2443](#) [G0846](#) [G4137](#)

| அர்க்கிப்பைக் கண்டு: நீ கர்த்தரிடத்தில் பெற்ற ஊழியத்தை நிறைவேற்றும்படி கவனமாக இருப்பாயாகவென்று சொல்லுங்கள்.

18 Ὁ ἄσαυμος τῆ ἐμῆ χειρὶ -- Παύλου. μνημονεύετε  
 -ஆகிய வாழ்த்து -இல் என்னுடைய கையினால் பவுல்-வின் நினைவுகூருங்கள்  
[G3588](#) [G0783](#) [G3588](#) [G1699](#) [G5495](#) [G3972](#) [G3421](#)

μου τῶν δεσμῶν. ἣ χάρις μεθ' ὑμῶν. <Ἀμήν>.  
 என்னுடைய -உடைய கட்டுகளின் -ஆகிய கிருபை -உடன் உங்களுடன் ஆமேன்  
[G1473](#) [G3588](#) [G1199](#) [G3588](#) [G5485](#) [G3326](#) [G4771](#) [G0281](#)

| பவுலாகிய நான் என் கையினால் எழுதி, உங்களை வாழ்த்துகிறேன். நான் கட்டப்பட்டிருக்கிறதை நினைத்துக்கொள்ளுங்கள். கிருபை உங்களோடிருப்பதாக. ஆமென்.